

THIS IS A PUBLIC ANNOUNCEMENT FOR INFORMATION PURPOSES ONLY AND DOES NOT CONSTITUTE AN INVITATION OR OFFER TO ACQUIRE, PURCHASE OR SUBSCRIBE TO SECURITIES NOR IS IT A PROSPECTUS ANNOUNCEMENT. NOT FOR RELEASE, PUBLICATION OR DISTRIBUTION, DIRECTLY OR INDIRECTLY, OUTSIDE INDIA.

INITIAL PUBLIC OFFERING OF EQUITY SHARES ON THE MAIN BOARD OF THE BSE LIMITED ("BSE") AND NATIONAL STOCK EXCHANGE OF INDIA LIMITED ("NSE"), AND TOGETHER WITH BSE, THE "STOCK EXCHANGES") IN COMPLIANCE WITH CHAPTER II OF THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2018, AS AMENDED ("SEBI ICDR REGULATIONS")

**PUBLIC ANNOUNCEMENT**



(Please scan the QR Code to view the DRHP)



**GLOTTIS LIMITED**

Glottis Limited (our "Company" or the "Issuer") was originally formed as a partnership firm under the name 'M/s Glottis' pursuant to a deed of partnership dated June 24, 2004, executed between our Promoters, namely, Ramkumar Senthilvel and Kuttappan Manikandan. Subsequently, our Promoters entered into a fresh partnership deed dated June 19, 2006 for registering the erstwhile partnership firm, M/s. Glottis with the Registrar of Firms, pursuant to which a certificate dated June 19, 2006 bearing number FR/Chennai North/249/2006 was issued by the Registrar of Firms. Pursuant to a resolution passed by the partners of the erstwhile partnership firm, M/s. Glottis, at their meeting held on January 31, 2022, the partnership firm was converted into a private limited company under the Companies Act, 2013. Subsequent to such conversion, pursuant to a certificate of incorporation dated April 18, 2022, issued by the Deputy Registrar of Companies, Central Registration Centre, our Company was incorporated as a private limited company under the name and style of 'Glottis Private Limited'. Our Company was converted into a public limited company pursuant to a resolution passed by the Board of Directors at its meeting held on February 15, 2024 and by the Shareholders at an Extraordinary General Meeting held on February 16, 2024 and a fresh certificate of incorporation dated May 14, 2024 was issued by the Registrar of Companies, Central Processing Centre. Consequent to the conversion of our Company, the name of our Company was changed to 'Glottis Limited'.

Registered Office: New No. 46, Old No. 311, 1<sup>st</sup> Floor, Thambu Chetty Street, Chennai - 600 001, Tamil Nadu, India; Telephone: +91 44 4266 5587/ 2525 0222/ 98 4092 0440;

Corporate Office (where books of accounts are maintained): Plot Number 164, 13<sup>th</sup> Cross Street, Defence Officers Colony, Ekkattuthangal, Nandambakkam, Chennai - 600 032, Tamil Nadu, India; Telephone: +91 44 4266 8366. E-mail: info@glottislogistics.in; Website: www.glottislogistics.in; Contact Person: Nibedita Panda, Company Secretary and Compliance Officer; Corporate Identity Number: U63090TN2022PLC151443

**OUR PROMOTERS: RAMKUMAR SENTHILVEL AND KUTTAPPAN MANIKANDAN**

INITIAL PUBLIC OFFERING OF UP TO [●] EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 2/- EACH ("EQUITY SHARES") OF GLOTTIS LIMITED (THE "COMPANY" OR THE "ISSUER") FOR CASH AT A PRICE OF ₹ [●] PER EQUITY SHARE (INCLUDING A SHARE PREMIUM OF ₹ [●] PER EQUITY SHARE) ("OFFER PRICE") AGGREGATING UP TO ₹ [●] MILLION (THE "OFFER") COMPRISING A FRESH ISSUE OF UP TO [●] EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 2/- EACH AGGREGATING UP TO ₹ 1,600 MILLION BY OUR COMPANY (THE "FRESH ISSUE") AND AN OFFER FOR SALE OF UP TO 14,500,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 2/- EACH COMPRISING 7,250,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 2/- EACH BY RAMKUMAR SENTHILVEL AND UP TO 7,250,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 2/- EACH BY KUTTAPPAN MANIKANDAN ("THE SELLING SHAREHOLDERS" OR "PROMOTER SELLING SHAREHOLDERS") ("OFFER FOR SALE").

THE OFFER PRICE IS [●] TIMES THE FACE VALUE OF THE EQUITY SHARES. THE PRICE BAND AND THE MINIMUM BID LOT WILL BE DECIDED BY OUR COMPANY, IN CONSULTATION WITH THE BRLM, AND WILL BE ADVERTISED IN ALL EDITIONS OF THE ENGLISH NATIONAL DAILY NEWSPAPER [●], ALL EDITIONS OF THE HINDI NATIONAL DAILY NEWSPAPER [●] AND ALL EDITIONS OF THE TAMIL DAILY NEWSPAPER [●] (TAMIL BEING THE REGIONAL LANGUAGE OF TAMIL NADU, WHERE OUR REGISTERED OFFICE IS LOCATED), EACH WITH WIDE CIRCULATION, AT LEAST TWO WORKING DAYS PRIOR TO THE BID/OFFER OPENING DATE AND SHALL BE MADE AVAILABLE TO BSE LIMITED ("BSE") AND NATIONAL STOCK EXCHANGE OF INDIA LIMITED ("NSE"), AND TOGETHER WITH BSE, THE "STOCK EXCHANGES") FOR THE PURPOSE OF UPLOADING ON THEIR RESPECTIVE WEBSITES IN ACCORDANCE WITH THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2018, AS AMENDED (THE "SEBI ICDR REGULATIONS").

In case of any revision to the Price Band, the Bid/Offer Period will be extended by at least three additional Working Days after such revision in the Price Band, subject to the Bid/Offer Period not exceeding 10 Working Days. In cases of force majeure, banking strike or unforeseen circumstances, our Company may, in consultation with the BRLM, for reasons to be recorded in writing, extend the Bid / Offer Period for a minimum of one Working Day, subject to the Bid/ Offer Period not exceeding 10 Working Days. Any revision in the Price Band and the revised Bid/Offer Period, if applicable, will be widely disseminated by notification to the Stock Exchanges, by issuing a public notice, and also by indicating the change on the respective websites of the BRLM and at the terminals of the Syndicate Member(s) and by intimation to the Designated Intermediaries and the Sponsor Bank(s), as applicable.

The Offer is being made through the Book Building Process, in terms of Rule 19(2)(b) of the SCRR read with Regulation 31 of the SEBI ICDR Regulations and in compliance with Regulation 6(2) of the SEBI ICDR Regulations, wherein not less than 75% of the Offer shall be allocated on a proportionate basis to Qualified Institutional Buyers ("QIBs") ("QIB Portion"), provided that our Company may, in consultation with the Book Running Lead Manager, allocate up to 60% of the QIB Portion to Anchor Investors on a discretionary basis in accordance with the SEBI ICDR Regulations ("Anchor Investor Portion"), of which one-third shall be reserved for domestic Mutual Funds, subject to valid Bids being received from domestic Mutual Funds at or above the Anchor Investor Allocation Price. In the event of under-subscription, or non-allocation in the Anchor Investor Portion, the balance Equity Shares shall be added to the QIB Portion ("Net QIB Portion"). Further, 5% of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis only to Mutual Funds, subject to valid Bids being received at or above the Offer Price, and the remainder of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to all QIBs, including Mutual Funds subject to valid Bids being received at or above the Offer Price. However, if the aggregate demand from Mutual Funds is less than 5% of the Net QIB Portion, the balance Equity Shares available for allocation in the Mutual Fund Portion will be added to the remaining Net QIB Portion for proportionate allocation to all QIBs. Further, not more than 15% of the Offer shall be available for allocation to Non-Institutional Bidders and not more than 10% of the Offer shall be available for allocation to Retail Individual Bidders in accordance with the SEBI ICDR Regulations, subject to valid Bids being received at or above the Offer Price. One-third of the Non-Institutional Portion shall be available for allocation to Non-Institutional Bidders with a Bid size of more than ₹ 0.20 million and up to ₹ 1.00 million and two-thirds of the Non-Institutional Portion shall be available for allocation to Non-Institutional Bidders with a Bid size of more than ₹ 1.00 million provided that under-subscription in either of these two sub-categories of the Non-Institutional Portion may be allocated to Non-Institutional Bidders in the other sub-category of Non-Institutional Portion in accordance with the SEBI ICDR Regulations, subject to valid Bids being received at or above the Offer Price. Unsubscribed portion in either of the categories of Non-Institutional Portion and Retail Individual Portion may be allocated to Applicants in any other category(ies), subject to receipt of valid Bids. All potential Bidders (except Anchor Investors) are mandatorily required to participate in the Offer through the Application Supported by Blocked Amount ("ASBA") process by providing details of their respective ASBA accounts and UPI ID in case of UPI Bidders, as applicable, pursuant to which their corresponding Bid Amount will be blocked by the SCSBs or by the Sponsor Bank(s) under the UPI Mechanism, as the case may be, to the extent of the respective Bid Amounts. Anchor Investors are not permitted to participate in the Offer through the ASBA process. For details, see "Offer Procedure" on page 370 of the DRHP.

This public announcement is being made in compliance with the provisions of Regulation 26(2) of the SEBI ICDR Regulations to inform the public that our Company is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to make an initial public offering of its Equity Shares pursuant to the Offer and has filed the DRHP with the Securities and Exchange Board of India ("SEBI") and with the Stock Exchanges on February 8, 2025. The Draft Red Herring Prospectus is being re-filed with SEBI in accordance with the SEBI master circular no. SEBI/HO/CFD/PoD-1/PI/CIR/2024/0154 dated November 11, 2024. Pursuant to Regulation 26(1) of the SEBI ICDR Regulations, the DRHP filed with SEBI and the Stock Exchanges shall be made public for comments, if any, for a period of at least 21 days thereafter from the date of such filing by hosting it on the website of SEBI at www.sebi.gov.in, websites of the Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com, respectively, on the website of the Company at www.glottislogistics.in; and on the website of the Book Running Lead Manager ("BRLM"), i.e. Pantomath Capital Advisors Private Limited at www.pantomathgroup.com. Our Company hereby invites the members of the public to give their comments on the DRHP filed with SEBI and the Stock Exchanges, with respect to disclosures made in the DRHP. The members of the public are requested to send a copy of the comments to SEBI, to the Company Secretary and Compliance Officer of our Company and/or the BRLM at their respective addresses mentioned herein. All comments must be received by SEBI and/or our Company and/or the Company Secretary and Compliance Officer of our Company and/or the BRLM in relation to the Offer on or before 5.00 p.m. on the 21<sup>st</sup> day from the aforesaid date of filing of the DRHP with SEBI.

Investments in equity and equity-related securities involve a degree of risk and Bidders should not invest any funds in the Offer unless they can afford to take the risk of losing their entire investment. Bidders are advised to read the risk factors carefully before taking an investment decision in the Offer. For taking an investment decision, Bidders must rely on their own examination of our Company and the Offer, including the risks involved. The Equity Shares in the Offer have neither been recommended, nor approved by SEBI, nor does SEBI guarantee the accuracy or adequacy of the contents of this Draft Red Herring Prospectus. Specific attention of the Bidders is invited to "Risk Factors" on page 35 of the DRHP.

Any decision to invest in the Equity Shares described in the DRHP may only be made after the Red Herring Prospectus ("RHP") has been filed with the RoC as there may be material changes in the RHP from the DRHP.

The Equity Shares, when offered, through the RHP, are proposed to be listed on BSE and NSE. For details of the main objects of the Company as contained in its Memorandum of Association, see "History and Certain Corporate Matters" on page 211 of the DRHP. The liability of the members of the Company is limited. For details of the share capital and capital structure of the Company and the names of the signatories to the Memorandum of Association and the number of shares subscribed by them of the Company see "Capital Structure" on page 101 of the DRHP.

BOOK RUNNING LEAD MANAGER	REGISTRAR TO THE OFFER
 <b>Pantomath Capital Advisors Private Limited</b> Pantomath Nucleus House, Sakj Vihar Road Andheri East, Mumbai - 400 072, Maharashtra, India. Telephone: 180 088 98711 Email: glottis ipo@pantomathgroup.com Investor grievance email: investors@pantomathgroup.com Contact Person: Ashish Baid/ Ritu Agarwal Website: www.pantomathgroup.com SEBI Registration number: INM000012110 CIN: U64990MH2013PTC248061	 <b>KFin Technologies Limited</b> Selenium Tower B, Plot No. 31 and 32, Financial District, Nanakramguda Serilingampally, Hyderabad - 500 032, Telangana, India. Telephone: +91 40 6716 2222/180 030 94001 Email: glottisid ipo@kfintech.com Website: www.kfintech.com Investor grievance e-mail: einward.ris@kfintech.com Contact person: M. Murali Krishna SEBI registration no.: INR000000221 CIN: L72400TG2017PLC117649

All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the DRHP.

For **GLOTTIS LIMITED**  
 On behalf of the Board of Directors  
 Sd/-  
**Nibedita Panda**  
 Company Secretary and Compliance Officer

**GLOTTIS LIMITED** is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to make an initial public offering of its Equity Shares and filed the DRHP with SEBI and the Stock Exchanges on February 8, 2025. The DRHP shall be available on the website of SEBI at www.sebi.gov.in, and is available on the websites of the Stock Exchanges i.e. BSE and NSE at www.bseindia.com and www.nseindia.com, respectively, on the website of the Company at www.glottislogistics.in and the website of the BRLM, i.e., Pantomath Capital Advisors Private Limited at www.pantomathgroup.com. Any potential investors should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to such risk, see "Risk Factors" beginning on page 35 of the DRHP. Potential investors should not rely on the DRHP filed with SEBI and the Stock Exchanges, and should instead rely on their own examination of our Company and the Offer, including the risks involved, for making any investment decision.

The Equity Shares offered in the Offer have not been and will not be registered under the U.S. Securities Act of 1933, as amended, or any state securities laws in the United States, and unless so registered may not be offered or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the U.S. Securities Act and applicable state securities laws.

Equity Shares have not been and will not be registered, listed or otherwise qualified in any other jurisdiction outside India and may not be offered or sold, and Bids may not be made by persons in any such jurisdiction, except in compliance with the applicable laws of such jurisdiction.

Adfactors 611/25



**JYOTI CNC AUTOMATION LIMITED**

Reg. Office : G - 506, Lodhika GIDC, Vill.: Metoda, Dist.: Rajkot - 360 021. Gujarat India, CIN: L29221GJ1991PLC014914, Website: www.jyoti.co.in, E-Mail: investors@jyoti.co.in

**Extract of Unaudited Standalone and Consolidated Financial Results for the Quarter ended on December 31, 2024**

(Rs. in Millions except per share data)

Sr. No.	Particulars	STANDALONE			CONSOLIDATED		
		Quarter Ended	Year Ended	Year Ended	Quarter Ended	Year Ended	Year Ended
		31-12-2024 (Unaudited)	31-12-2023 (Unaudited)	31-03-2024 (Audited)	31-12-2024 (Unaudited)	31-12-2023 (Unaudited)	31-03-2024 (Audited)
1	Total income from Operation (Net)	3,974.09	3,583.17	11,975.82	4,493.69	3,810.16	13,449.52
2	Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extra ordinary Items)	975.90	759.94	1,869.23	931.29	671.75	1,849.48
3	Net Profit/(Loss) for the period before Tax (after Exceptional and/or Extra ordinary Items)	975.90	759.94	1,869.23	931.29	671.75	1,849.48
4	Net Profit/(Loss) for the period after Tax (after Exceptional and/or Extra ordinary Items)	773.31	568.59	1,399.94	802.38	480.40	1,508.61
5	Total Comprehensive Income for the period [Comprising Profit/(loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	767.77	569.43	1,388.53	796.83	481.24	1,497.20
6	Equity Share Capital			454.85			454.85
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year			17,110.52			13,191.41
8	Earning Per Share (of Rs. 2/- each)						
	1. Basic:	3.40	2.90	7.32	3.53	2.45	7.89
	2. Diluted:	3.40	2.90	7.32	3.53	2.45	7.89

Note : The above is an extract of the detailed format of Quarterly Financial Results (Standalone and Consolidated) filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of financial results for the said Quarter is available on Stock Exchanges Websites: www.bseindia.com and www.nseindia.com. The same is also available on the website of the Company: www.jyoti.co.in



For and on behalf of Board of Directors  
**Parakramsinh G. Jadeja**  
 Chairman & Managing Director  
 DIN: 00125050

Place: Rajkot  
 Date : February 08, 2025

Adfactors 608/25

**SHAILY Engineering Plastics Ltd.** CIN : L51900GJ1980PLC065554  
 Registered Office : Survey No.364 / 366, At & PO : Rania, Taluka : Savli, Dist : Vadodara - 391 780.  
 Email : investors@shaily.com Website : www.shaily.com

**Extract of Unaudited Consolidated Financial Results for the Quarter and Nine Months ended December 31, 2024**

(Rs. in Lakhs, except EPS)

Sr No	Particulars	3 months ended 31/12/2024	Period ended 31/12/2024	Corresponding 3 months ended 31/12/2023 in the previous year	Year ended 31/03/2024 in the previous year
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
1	Total Income from Operations	19,801.86	57,116.42	15,951.84	65,036.31
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and Extraordinary items)	3,150.94	7,967.42	1,855.29	6,984.71
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and Extraordinary items)	3,150.94	7,967.42	1,855.29	6,984.71
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary items)	2,519.70	6,452.97	1,452.43	5,729.06
5	Total Comprehensive Income for the period after tax	2,219.87	6,128.09	1,347.27	5,667.75
6	Equity Share Capital	919.05	919.05	917.35	917.35
7	Reserves excluding Revaluation Reserves as per Audited Balance Sheet of the previous accounting year				44,999.93
8	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations)				
	Basic	5.49	14.06	3.17	12.49
	Diluted	5.47	14.03	3.15	12.49

**Extract of Unaudited Standalone Financial Results for the Quarter and Nine Months ended December 31, 2024**

(Rs. in Lakhs, except EPS)

Sr No	Particulars	3 months ended 31/12/2024	Period ended 31/12/2024	Corresponding 3 months ended 31/12/2023 in the previous year	Year ended 31/03/2024 in the previous year
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
1	Total Income from Operations	18,674.76	53,772.39	14,578.93	62,246.61
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and Extraordinary items)	2,444.96	5,652.79	820.33	4,868.63
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and Extraordinary items)	2,444.96	5,652.79	820.33	4,868.63
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary items)	1,813.72	4,138.34	622.17	3,612.98
5	Total Comprehensive Income for the period after tax	1,700.84	3,799.69	594.41	3,475.16
6	Equity Share Capital	919.05	919.05	917.35	917.35
7	Reserves excluding Revaluation Reserves as per Audited Balance Sheet of the previous accounting year				42,230.89
8	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations)				
	Basic	3.95	9.02	1.36	7.88
	Diluted	3.94	8.99	1.35	7.88

**Notes :**

- The above financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company in their respective meetings held on February 08, 2025. The Statutory Auditors of the Company have carried out a limited review of the said results.
- The above unaudited financial results of the Company have been prepared in accordance with the Indian Accounting Standards (IND AS) prescribed under section 133 of the Companies Act, 2013 (the "Act") read with relevant rules issued thereunder, other accounting principles generally accepted in India and guidelines issued by the Securities and Exchange Board of India.
- For the quarter ended December 31, 2024, the Company has allotted 85,167 equity shares of ₹ 2/- each to the option granted upon exercise of Option under the Company's ESOP Plan 2019. Pursuant to this allotment, the paid up equity share capital of the Company has increased from 45,867,510 equity shares of ₹ 2/- each to 45,952,677 equity shares of ₹ 2/- each.
- In accordance with 'Ind AS 108 - Operating Segments', the Company operates in one business segment i.e. 'Manufacturing of customised components of plastic and other materials'.
- The unaudited consolidated financial results of the company include information of wholly owned subsidiary company Shaily (UK) Limited for the quarter and Nine months ended December 31, 2024.
- The above is an extract of the detailed format of Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Company website i.e. www.shaily.com and the Stock Exchange website i.e. www.bseindia.com and www.nseindia.com.
- The same can be accessed by scanning the QR Code provided below.



For and on behalf of the Board of Directors  
**Mahendra Sanghvi**  
 Executive Chairman  
 DIN : 00084162

Place : Vadodara  
 Date : February 08, 2025





अगर कर कटौती या छूट में हो गई हो गलती

# इंटपट दाखिल कर डालें संशोधित आयकर रिटर्न

संजय कुमार सिंह और कार्तिक जेरोम

एक हालिया मीडिया रिपोर्ट से पता चलता है कि सार्वजनिक एवं निजी क्षेत्र की कंपनियों के करीब 90,000 वेतनभोगियों ने 31 दिसंबर, 2024 तक 1,070 करोड़ रुपये के कर कटौती दावों को वापस ले लिया। आयकर विभाग के पास विभिन्न स्रोतों से व्यापक डेटा उपलब्ध होता है और इसलिए वह गलत दावों का आसानी से पता लगा सकता है।



कैसे होता है काम

नियोक्ता अपने कर्मचारियों द्वारा जमा कराए गए सबूतों और रसीदों के आधार पर कर कटौती की गणना करते हैं। नॉगिया एंड कंपनी के पार्टनर नीरज अग्रवाल ने कहा, 'नियोक्ता अपने कर्मचारियों से ऐसे दस्तावेज हासिल करता है। वह बुनियादी जांच-परख के अलावा दस्तावेजों की प्रामाणिकता को स्वतंत्र रूप से सत्यापित नहीं कर सकता है।'

कर्मचारी सीधे तौर पर कटौती का दावा करते हुए नियोक्ता की जांच को पूरी तरह दखिना कर सकता है। अग्रवाल ने कहा, 'कर्मचारी अपने आयकर रिटर्न (आईटीआर) में लागू कटौती का सीधे तौर पर दावा करते हुए नियोक्ता द्वारा काटे गए अतिरिक्त कर के लिए रिफंड हासिल कर सकते हैं। वह रिफंड का दावा करते हुए अतिरिक्त कर को किसी अन्य आय लिए समायोजित करवा सकते हैं।'

आम तौर पर नियोक्ता अपने कर्मचारियों द्वारा किए गए कटौती के दावे के लिए सबूत जनवरी से मार्च के बीच मांगते हैं। कुछ कर्मचारी इन कटौतियों का फायदा उठाने के लिए सॉफ्टवेयर के जरिये नकली दस्तावेज तैयार कर लेते हैं। यात्रा भत्ता (एलटीए) का लाभ उठाने के लिए जाली टिकटों और बिलों का भी उपयोग भी किया जाता है। धर्मादा ट्रस्टों अथवा राजनीतिक दलों को फर्जी चंदा देकर भी धोखाधड़ी की जाती है। ऐसे में मामलों में अक्सर चंदा देने वालों को

## करदाताओं के लिए ध्यान देने की बातें

■ सभी दस्तावेजों को कम से कम छह साल तक संभाल कर रखें।

■ अगर आपसे कर के बारे में कोई पूछताछ की जाती है और आपने कुछ भी गलत नहीं किया है, तो सभी सबूतों और बैंक लेनदेन रिकॉर्ड के साथ तुरंत जवाब दें।

■ अगर गणना से पता चलता है कि नई कर व्यवस्था आपके लिए अधिक फायदेमंद है, तो कटौती या छूट का दावा करने की परेशानी से बचने के लिए उसे अपनाने पर विचार करें

■ ध्यान रखें कि हाल के वर्षों में धर्मादा ट्रस्ट भी आयकर विभाग की जांच के दायरे में आ गए हैं

■ पर्याप्त सबूत और वैध दस्तावेज के बिना फॉर्म 16 में बताई गई रकम से अधिक कटौती का दावा करने से बचें।

■ बिना सोचे-समझे दूसरों द्वारा सुझाए गए कर बचत के उपायों को अपनाने से बचें

मामूली कमीशन देकर रकम वापस मिल जाती है।

रिटर्न फाइल करते समय आवास भत्ता (एचआरए) के लिए भी गलत दावे किए जाते हैं। टैक्समैन के उपाध्यक्ष (अनुसंधान एवं परामर्श) नवीन वाधवा ने कहा, 'कई करदाता मकान मालिक को वास्तव में भुगतान किए बिना इस छूट का दावा कर लेते हैं।'

## धोखाधड़ी का पता कैसे लगाया जाता है ?

सालाना 1 लाख रुपये से अधिक का भुगतान करने वाले किरायेदारों को अपने मकान मालिक का स्थायी खाता संख्या (पैन) बताना होता है। अरविंद राव एंड एसोसिएट्स के संस्थापक अरविंद राव ने कहा, 'आयकर विभाग के पास मकान मालिक का पैन आ जाने के बाद वह आसानी से जांच कर सकता है कि

मकान मालिक के आईटीआर में किराया मद की आय दिखाई गई है या नहीं। अगर ऐसा नहीं किया गया है तो विभाग किराये के सत्यापन के लिए और यह देखने के लिए जांच शुरू कर सकता है कि क्या वाकई मकान मालिक को किराया मिला है अथवा नहीं।'

धर्मादा चंदा के मामले में ट्रस्टों को आयकर विभाग के पास फॉर्म 10बीडी जमा कराना होता है। उसमें दानकर्ता का नाम, पैन, प्राप्त रकम आदि की जानकारी होती है। ट्रस्ट दानकर्ताओं को फॉर्म 10बीडी भी जारी करता है जिसमें दान की पुष्टि की गई होती है। वाधवा ने कहा, 'अगर कर अधिकारियों को फर्जी दानकर्ताओं के विवरण वाले दस्तावेज मिलते हैं तो तलाशी अभियान के दौरान धोखाधड़ी वाले लेनदेन का पता चल सकता है।' ट्रस्टों को दिए गए दान अथवा

राजनीतिक दलों के चंदे के मामलों में किसी भी तरह की संदिग्ध वृद्धि भी आम तौर पर जांच को रफ्तार देती है।

आयकर विभाग कर्मचारियों द्वारा अपने आईटीआर में किए गए दावों को वित्तीय संस्थानों, बीमा कंपनियों आदि के आंकड़ों से सत्यापित करने के लिए डेटा एनालिटिक्स का भी उपयोग करता है। अग्रवाल ने कहा, 'अगर आंकड़ों किसी भी तरह की विसंगतियां पाई जाती हैं तो विभाग संबंधित करदाता से दावे के सत्यापन के लिए उपयुक्त रसीद एवं दस्तावेज की मांग कर सकता है।' राव जोर देकर कहा कि कर्मचारी को न केवल अपने आईटीआर के आधार पर बल्कि तीसरे पक्ष से प्राप्त आंकड़ों के आधार पर भी जांच का सामना करना पड़ सकता है।

## जुर्माने का प्रावधान

आईटीआर में किए गए गलत दावा पकड़े जाने पर जुर्माना लगाया जाता है। मुंबई के चार्टर्ड अकाउंटेंट सुरेश सुराणा ने कहा, 'गलत दावा पकड़े जाने पर आयकर अधिनियम की धारा 234बी और 234सी के तहत करदाता को प्राप्त कर लाभ को ब्याज सहित चुकाना होगा। धारा 270ए के तहत अतिरिक्त जुर्माना कर चोरी की रकम का 50 से 200 फीसदी तक हो सकता है। गंभीर मामलों में जानबूझकर कर चोरी करने के लिए धारा 276सी के तहत मुकदमा चलाया जा सकता है।'

## गलत दावों में सुधार

करदाता आयकर रिटर्न दाखिल करने की अंतिम तिथि से पहले संशोधित रिटर्न जमा करते हुए अपने दावों में सुधार कर सकता है। अंतिम तिथि के बाद दावों में सुधार के लिए संबंधित निर्धारण वर्ष की समाप्ति के दो साल के भीतर अद्यतन आईटीआर दाखिल किया जा सकता है। सुराणा ने कहा, 'हालांकि इसमें अतिरिक्त करों का भुगतान शामिल है।' राव ने कहा कि अगर कोई करदाता खुद अपना दावा वापस ले लेता है और उसका पता चलने से पहले उचित कर का भुगतान कर देता है तो विभाग कोई जुर्माना नहीं लगाता है।

THIS IS A PUBLIC ANNOUNCEMENT FOR INFORMATION PURPOSES ONLY AND DOES NOT CONSTITUTE AN INVITATION OR OFFER TO ACQUIRE, PURCHASE OR SUBSCRIBE TO SECURITIES NOR IS IT A PROSPECTUS ANNOUNCEMENT. NOT FOR RELEASE, PUBLICATION OR DISTRIBUTION, DIRECTLY OR INDIRECTLY, OUTSIDE INDIA.

INITIAL PUBLIC OFFERING OF EQUITY SHARES ON THE MAIN BOARD OF THE BSE LIMITED ("BSE") AND NATIONAL STOCK EXCHANGE OF INDIA LIMITED ("NSE"), AND TOGETHER WITH BSE, THE "STOCK EXCHANGES") IN COMPLIANCE WITH CHAPTER II OF THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2018, AS AMENDED ("SEBI ICDR REGULATIONS")

## PUBLIC ANNOUNCEMENT



(Please scan the QR Code to view the DRHP)



## GLOTTIS LIMITED

Glottis Limited (our "Company" or the "Issuer") was originally formed as a partnership firm under the name 'M/s Glottis' pursuant to a deed of partnership dated June 24, 2004, executed between our Promoters, namely, Ramkumar Senthilvel and Kuttappan Manikandan. Subsequently, our Promoters entered into a fresh partnership deed dated June 19, 2006 for registering the erstwhile partnership firm, M/s. Glottis with the Registrar of Firms, pursuant to which a certificate dated June 19, 2006 bearing number FR/Chennai North/249/2006 was issued by the Registrar of Firms. Pursuant to a resolution passed by the partners of the erstwhile partnership firm, M/s. Glottis, at their meeting held on January 31, 2022, the partnership firm was converted into a private limited company under the Companies Act, 2013. Subsequently, pursuant to a certificate of incorporation dated April 18, 2022, issued by the Deputy Registrar of Companies, Central Registration Centre, our Company was incorporated as a private limited company under the name and style of 'Glottis Private Limited'. Our Company was converted into a public limited company pursuant to a resolution passed by the Board of Directors at its meeting held on February 15, 2024 and by the Shareholders at an Extraordinary General Meeting held on February 16, 2024 and a fresh certificate of incorporation dated May 14, 2024 was issued by the Registrar of Companies, Central Processing Centre. Consequently to the conversion of our Company, the name of our Company was changed to 'Glottis Limited'.

Registered Office: New No. 46, Old No. 311, 1<sup>st</sup> Floor, Thambu Chetty Street, Chennai - 600 001, Tamil Nadu, India; Telephone: +91 44 4266 5587/ 2525 0222/ 98 4092 0440;

Corporate Office (where books of accounts are maintained): Plot Number 164, 13<sup>th</sup> Cross Street, Defence Officers Colony, Ekattuthangal, Nandambakkam, Chennai - 600 032, Tamil Nadu, India; Telephone: +91 44 4266 8366; E-mail: info@glottislogistics.in; Website: www.glottislogistics.in; Contact Person: Nibedita Panda, Company Secretary and Compliance Officer; Corporate Identity Number: U63090TN2022PL151443

## OUR PROMOTERS: RAMKUMAR SENTHILVEL AND KUTTAPPAN MANIKANDAN

INITIAL PUBLIC OFFERING OF UP TO [●] EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 2/- EACH ("EQUITY SHARES") OF GLOTTIS LIMITED (THE "COMPANY" OR THE "ISSUER") FOR CASH AT A PRICE OF ₹ [●] PER EQUITY SHARE (INCLUDING A SHARE PREMIUM OF ₹ [●] PER EQUITY SHARE) ("OFFER PRICE") AGGREGATING UP TO ₹ [●] MILLION (THE "OFFER") COMPRISING A FRESH ISSUE OF UP TO [●] EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 2/- EACH AGGREGATING UP TO ₹ 1,600 MILLION BY OUR COMPANY (THE "FRESH ISSUE") AND AN OFFER FOR SALE OF UP TO 14,500,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 2/- EACH COMPRISING 7,250,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 2/- EACH BY RAMKUMAR SENTHILVEL AND UP TO 7,250,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 2/- EACH BY KUTTAPPAN MANIKANDAN ("THE SELLING SHAREHOLDERS" OR "PROMOTER SELLING SHAREHOLDERS") ("OFFER FOR SALE").

THE OFFER PRICE IS [●] TIMES THE FACE VALUE OF THE EQUITY SHARES. THE PRICE BAND AND THE MINIMUM BID LOT WILL BE DECIDED BY OUR COMPANY, IN CONSULTATION WITH THE BRLM, AND WILL BE ADVERTISED IN ALL EDITIONS OF THE ENGLISH NATIONAL DAILY NEWSPAPER [●], ALL EDITIONS OF THE HINDI NATIONAL DAILY NEWSPAPER [●] AND ALL EDITIONS OF THE TAMIL DAILY NEWSPAPER [●] (TAMIL BEING THE REGIONAL LANGUAGE OF TAMIL NADU, WHERE OUR REGISTERED OFFICE IS LOCATED), EACH WITH WIDE CIRCULATION, AT LEAST TWO WORKING DAYS PRIOR TO THE BID/OFFER OPENING DATE AND SHALL BE MADE AVAILABLE TO BSE LIMITED ("BSE") AND NATIONAL STOCK EXCHANGE OF INDIA LIMITED ("NSE"), AND TOGETHER WITH BSE, THE "STOCK EXCHANGES") FOR THE PURPOSE OF UPLOADING ON THEIR RESPECTIVE WEBSITES IN ACCORDANCE WITH THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2018, AS AMENDED (THE "SEBI ICDR REGULATIONS").

In case of any revision to the Price Band, the Bid/Offer Period will be extended by at least three additional Working Days after such revision in the Price Band, subject to the Bid/Offer Period not exceeding 10 Working Days. In cases of force majeure, banking strike or unforeseen circumstances, our Company may, in consultation with the BRLM, for reasons to be recorded in writing, extend the Bid / Offer Period for a minimum of one Working Day, subject to the Bid/ Offer Period not exceeding 10 Working Days. Any revision in the Price Band and the revised Bid/Offer Period, if applicable, will be widely disseminated by notification to the Stock Exchanges, by issuing a public notice, and also by indicating the change on the respective websites of the BRLM and at the terminals of the Syndicate Member(s) and by intimation to the Designated Intermediaries and the Sponsor Bank(s), as applicable.

The Offer is being made through the Book Building Process, in terms of Rule 19(2)(b) of the SCRR read with Regulation 31 of the SEBI ICDR Regulations and in compliance with Regulation 6(2) of the SEBI ICDR Regulations, wherein not less than 75% of the Offer shall be allocated on a proportionate basis to Qualified Institutional Buyers ("QIBs") ("QIB Portion"), provided that our Company may, in consultation with the Book Running Lead Manager, allocate up to 60% of the QIB Portion to Anchor Investors on a discretionary basis in accordance with the SEBI ICDR Regulations ("Anchor Investor Portion"), of which one-third shall be reserved for domestic Mutual Funds, subject to valid Bids being received from domestic Mutual Funds at or above the Anchor Investor Allocation Price. In the event of under-subscription, or non-allocation in the Anchor Investor Portion, the balance Equity Shares shall be added to the QIB Portion ("Net QIB Portion"). Further, 5% of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis only to Mutual Funds, subject to valid Bids being received at or above the Offer Price, and the remainder of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to all QIBs, including Mutual Funds subject to valid Bids being received at or above the Offer Price. However, if the aggregate demand from Mutual Funds is less than 5% of the Net QIB Portion, the balance Equity Shares available for allocation in the Mutual Fund Portion will be added to the remaining Net QIB Portion for proportionate allocation to all QIBs. Further, not more than 15% of the Offer shall be available for allocation to Non-Institutional Bidders and not more than 10% of the Offer shall be available for allocation to Retail Individual Bidders in accordance with the SEBI ICDR Regulations, subject to valid Bids being received at or above the Offer Price. One-third of the Non-Institutional Portion shall be available for allocation to Non-Institutional Bidders with a Bid size of more than ₹ 20 million and up to ₹ 1.00 million and two-thirds of the Non-Institutional Portion shall be available for allocation to Non-Institutional Bidders with a Bid size of more than ₹ 1.00 million provided that under-subscription in either of these two sub-categories of the Non-Institutional Portion may be allocated to Non-Institutional Bidders in the other sub-category of Non-Institutional Portion in accordance with the SEBI ICDR Regulations, subject to valid Bids being received at or above the Offer Price. Unsubscribed portion in either of the categories of Non-Institutional Portion and Retail Individual Portion may be allocated to Applicants in any other category(ies), subject to receipt of valid Bids. All potential Bidders (except Anchor Investors) are mandatorily required to participate in the Offer through the Application Supported by Blocked Amount ("ASBA") process by providing details of their respective ASBA accounts and UPI ID in case of UPI Bidders, as applicable, pursuant to which their corresponding Bid Amount will be blocked by the SCSBs or by the Sponsor Bank(s) under the UPI Mechanism, as the case may be, to the extent of the respective Bid Amounts. Anchor Investors are not permitted to participate in the Offer through the ASBA process. For details, see "Offer Procedure" on page 370 of the DRHP.

This public announcement is being made in compliance with the provisions of Regulation 26(2) of the SEBI ICDR Regulations to inform the public that our Company is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to make an initial public offering of its Equity Shares pursuant to the Offer and has filed the DRHP with the Securities and Exchange Board of India ("SEBI") and with the Stock Exchanges on February 8, 2025. The Draft Red Herring Prospectus is being re-filed with SEBI in accordance with the SEBI master circular no. SEBI/HO/CFD/PoD-1/PICIR/2024/0154 dated November 11, 2024. Pursuant to Regulation 26(1) of the SEBI ICDR Regulations, the DRHP filed with SEBI and the Stock Exchanges shall be made public for comments, if any, for a period of at least 21 days thereafter from the date of such filing by hosting it on the website of SEBI at www.sebi.gov.in, websites of the Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com, respectively, on the website of the Company at www.glottislogistics.in; and on the website of the Book Running Lead Manager ("BRLM"), i.e. Pantomath Capital Advisors Private Limited at www.pantomathgroup.com. Our Company hereby invites the members of the public to give their comments on the DRHP filed with SEBI and the Stock Exchanges, with respect to disclosures made in the DRHP. The members of the public are requested to send a copy of the comments to SEBI, to the Company Secretary and Compliance Officer of our Company and/or the BRLM at their respective addresses mentioned herein. All comments must be received by SEBI and/or our Company and/or the Company Secretary and Compliance Officer of our Company and/or the BRLM in relation to the Offer on or before 5.00 p.m. on the 21<sup>st</sup> day from the aforesaid date of filing of the DRHP with SEBI.

Investments in equity and equity-related securities involve a degree of risk and Bidders should not invest any funds in the Offer unless they can afford to take the risk of losing their entire investment. Bidders are advised to read the risk factors carefully before taking an investment decision in the Offer. For taking an investment decision, Bidders must rely on their own examination of our Company and the Offer, including the risks involved. The Equity Shares in the Offer have neither been recommended, nor approved by SEBI, nor does SEBI guarantee the accuracy or adequacy of the contents of this Draft Red Herring Prospectus. Specific attention of the Bidders is invited to "Risk Factors" on page 35 of the DRHP.

Any decision to invest in the Equity Shares described in the DRHP may only be made after the Red Herring Prospectus ("RHP") has been filed with the RoC as there may be material changes in the RHP from the DRHP.

The Equity Shares, when offered, through the RHP, are proposed to be listed on BSE and NSE. For details of the main objects of the Company as contained in its Memorandum of Association, see "History and Certain Corporate Matters" on page 211 of the DRHP. The liability of the members of the Company is limited. For details of the share capital and capital structure of the Company and the names of the signatories to the Memorandum of Association and the number of shares subscribed by them of the Company see "Capital Structure" on page 101 of the DRHP.

BOOK RUNNING LEAD MANAGER	REGISTRAR TO THE OFFER
<b>Pantomath Capital Advisors Private Limited</b> Pantomath Nucleus House, Saki Vihar Road Andheri East, Mumbai - 400 072, Maharashtra, India. Telephone: 180 088 98711 Email: glottis.ipo@pantomathgroup.com Investor grievance email: investors@pantomathgroup.com Contact Person: Ashish Baid/ Ritika Agarwal Website: www.pantomathgroup.com SEBI Registration number: INM000012110 CIN: U64990MH2013PTC248061	<b>KFin Technologies Limited</b> Selenium Tower B, Plot No. 31 and 32, Financial District, Nanakramguda Serilingampally, Hyderabad - 500 032, Telangana, India. Telephone: +91 40 6716 2222/180 030 94001 Email: glottisld.ipo@kfin.tech.com Website: www.kfin.tech.com Investor grievance e-mail: einward.ris@kfin.tech.com Contact person: M. Murali Krishna SEBI registration no.: INR000000221 CIN: L72400TG2017PLC117649

All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the DRHP.

Place: Chennai, Tamil Nadu  
 Date: February 08, 2025  
 Nibedita Panda  
 Company Secretary and Compliance Officer

GLOTTIS LIMITED is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to make an initial public offering of its Equity Shares and filed the DRHP with SEBI and the Stock Exchanges on February 8, 2025. The DRHP shall be available on the website of SEBI at www.sebi.gov.in, and is available on the websites of the Stock Exchanges i.e. BSE and NSE at www.bseindia.com and www.nseindia.com, respectively, on the website of the Company at www.glottislogistics.in and the website of the BRLM, i.e., Pantomath Capital Advisors Private Limited at www.pantomathgroup.com. Any potential investors should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to such risk, see "Risk Factors" beginning on page 35 of the DRHP. Potential investors should not rely on the DRHP filed with SEBI and the Stock Exchanges, and should instead rely on their own examination of our Company and the Offer, including the risks involved, for making any investment decision. The Equity Shares offered in the Offer have not been and will not be registered under the U.S. Securities Act of 1933, as amended, or any state securities laws in the United States, and unless so registered may not be offered or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the U.S. Securities Act and applicable state securities laws. Equity Shares have not been and will not be registered, listed or otherwise qualified in any other jurisdiction outside India and may not be offered or sold, and Bids may not be made by persons in any such jurisdiction, except in compliance with the applicable laws of such jurisdiction.

Adfactors 611/25

# एनएफओ से नहीं, डायरेक्ट प्लान खरीदें

## म्युचुअल फंड वितरकों द्वारा मिस-सेलिंग से बचने की सलाह

संजय कुमार सिंह और कार्तिक जेरोम

भारतीय प्रतिभूति एवं विनियम बोर्ड (सेबी) ने वितरकों द्वारा पोर्टफोलियो में किए जाने वाले अनावश्यक बदलाव को रोकने के लिए एक नया नियम लागू किया है। आम तौर पर वितरक अधिक कमीशन पाने के लिए नई फंड पेशकश (एनएफओ) के दौरान ऐसा करते हैं। अब वितरक यदि किसी निवेशक को एक फंड से दूसरे फंड में ले जाता है तो उसे उन दोनों योजनाओं में से जिसमें सबसे कम कमीशन होगा वही मिलेगा। एस्टी एडवाइजर्स के निवेश प्रमुख विवेक शर्मा ने कहा, 'सेबी का नया नियम निवेशकों की सुरक्षा की दिशा में उठाया गया एक सकारात्मक कदम है। यह वितरकों के कमीशन को निवेशकों के हितों के साथ जोड़कर मिस-सेलिंग (गलत जानकारी देकर योजनाओं की बिक्री) को कम करेगा। साथ ही यह पोर्टफोलियो में अनावश्यक बदलाव पर भी लगातार लगाएगा और निवेश पोर्टफोलियो में लंबी अवधि की स्थिरता को बढ़ावा देगा।'

## हितों का टकराव

मिस-सेलिंग का एक मुख्य कारण वितरकों और उनके ग्राहकों के बीच हितों का टकराव है। परिसंपत्ति प्रबंधन कंपनियों (एएमसी) सेक्टर, थीमैटिक और रणनीति आधारित एनएफओ लॉन्च कर रही हैं।

फिनोवेट की सह-संस्थापक एवं मुख्य कार्यकारी नेहल मोटा ने कहा, 'एनएफओ पर वितरकों को अधिक कमीशन देने का चलन है जिससे अक्सर इन योजनाओं के लिए उनकी सलाह प्रभावित होती है।' उन्होंने कहा कि बाजार में आने वाली नई परिसंपत्ति प्रबंधन कंपनियां भी अपनी योजनाओं को बढ़ावा देने के लिए अधिक कमीशन की पेशकश करती हैं। नई परिसंपत्ति प्रबंधन कंपनियों की योजनाओं और एनएफओ दोनों में पर्याप्त ट्रैक रिकॉर्ड का अभाव होता है। इसलिए उनमें निवेश करना निवेशकों के हितों के खिलाफ होता है।

आम तौर पर 500 करोड़ रुपये से कम प्रबंध-नाथीन परिसंपत्ति (एयूपएम) वाले छोटे एंक्टिव फंड सालाना 2.25 फीसदी तक शुल्क ले सकते हैं, जबकि सबसे बड़े एंक्टिव इन्विटी फंड के



## इन बातों का रखें ध्यान

■ योजना के कुल एक्सपेंस रेशियो (टीईआर) के बारे में पूछताछ करें। अगर टीईआर अधिक है तो इस बात पर गौर करें कि कहीं यह सिफारिश वितरक मार्जिन से संचालित तो नहीं है। साथ ही पोर्टफोलियो के भारत टीईआर का भी आकलन करें

■ दमदार ट्रैक रिकॉर्ड और बड़े एयूपएम वाले स्थापित फंडों को प्राथमिकता दें। आम तौर पर ऐसे फंड की लागत कम होती है

लिफ शुल्क 1.25 फीसदी है। सेबी में पंजीकृत निवेश सलाहकार और फिडचूसिप्रीज के संस्थापक अविनाश लूथरिया ने कहा, 'अगर कोई वितरक किसी ग्राहक को सबसे बड़े फंड से सबसे छोटे फंड में हस्तांतरित करता है तो फीस में सालाना करीब 100 आधार अंकों की वृद्धि हो सकती है जिसे फंड हाउस और वितरक दोनों साझा कर सकते हैं।'

मिस-सेलिंग को बढ़ावा देने वाला एक अन्य कारक निवेशकों में वित्तीय साक्षरता की कमी है। ऐसे में निवेशक आम तौर पर खरीदी गई योजना की जांच नहीं करते हैं। आईआईटी मद्रास के एसोसिएट प्रोफेसर और प्रीफिनकल के संस्थापक एम. पट्टाभिरमन ने कहा, 'मिस-सेलिंग हमेशा वहीं होती है जहां गलत खरीदारी की जाती है।' बिचौलियों द्वारा दी जाने वाली निवेश सलाह और आकस्मिक सलाह के बीच धुंधली रेखा भी इस मुद्दे को जटिल बना देती है। पट्टाभिरमन ने कहा, 'सेबी का कहना है कि केवल पंजीकृत

निवेश सलाहकार को ही निवेश संबंधी सलाह देनी चाहिए और बिचौलियों को केवल आकस्मिक सलाह देनी चाहिए। ज्यादातर मामलों में निवेश सलाह और आकस्मिक सलाह के बीच बारीक सीमा भी नहीं होती है। ऐसे में वितरक ही निवेश सलाह देने लगते हैं।'

## परिणाम गंभीर

मिस-सेलिंग के गंभीर नकारात्मक परिणाम दिखते हैं। शर्मा ने कहा, 'इसके जरिये उन योजनाओं की सिफारिश की जाती है जो निवेशक के लक्ष्य अथवा जोखिम उठाने की क्षमता के लिहाज से उपयुक्त नहीं होती हैं। आम तौर पर वितरक एक्सपेंस रेशियो और एंजिजेंट लोड जैसी लागत को छिपाते हैं अथवा उच्च जोखिम वाले फंडों में खतरों को कम करके आंकते हैं।'

## मिस-सेलिंग से कैसे बचें

निवेशकों के लिए मिस-सेलिंग से बचने का एक प्रभावी तरीका डीआईवाई (डू ड्रट योरसेल्फ) को अपनाना और एमएफसेट्रल डॉट कॉम जैसे प्लेटफॉर्म का उपयोग करते हुए सीधे म्युचुअल फंड योजनाओं का विकल्प चुनना है। पट्टाभिरमन ने कहा, 'अगर निवेशक को सलाह की जरूरत है तो उन्हें पेशेवर सलाहकारों से ही सलाह लेनी चाहिए जिनका हितों का कोई टकराव न हो।' उन्होंने कहा कि इसके लिए सेबी में पंजीकृत निवेश सलाहकारों से सलाह ली जा सकती है जो अलग से फीस लेते हैं। वितरक शायद ही कभी निफटी 50 जैसे पैसिव इंडेक्स फंड की सलाह देते हैं, क्योंकि उनका कमीशन एंक्टिव इन्विटी फंड के मुकाबले काफी कम होता है। लूथरिया ने कहा, 'पैसिव इंडेक्स फंड में निवेश करके आप अपने कुल खर्च अनुपात को कम कर सकते हैं।' निवेशकों को परिसंपत्ति आवंटन पर नियंत्रण रखना चाहिए और उसे वितरकों पर नहीं छोड़ना चाहिए। लूथरिया ने कहा, 'वितरक इन्विटी फंडों को बेचने में काफी दिलचस्पी दिखाते हैं।' मगर ऐसे में निवेशक का पोर्टफोलियो में जोखिम का स्तर उनकी सहन क्षमता से अधिक हो सकता है। बहरहाल, वित्तीय साक्षरता में सुधार लाना बेहद आवश्यक है। मोटा ने कहा, 'उसके बाद ही आप बेहतर निर्णय ले सकते हैं और मिस-सेलिंग से बच सकते हैं।'

# 50 years of substance over sensation.

## 50 Years of Insight







அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு காரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமியை பாராட்டு விழா ஏற்பாட்டாளர்கள் விவசாயத்தை போற்றும் வகையில் பச்சை நிற துண்டு அணிவித்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் அழைத்து வந்தனர்.

## அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்காக விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா

# நீர் மேலாண்மைக்கு தி.மு.க. அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை

## எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

### தானியங்கள், கீரை, காய்கறி, பழங்களை சீர் வரிசையாக தந்த விவசாயிகள்

கோவை, பிப்.10  
நீர் மேலாண்மைக்கு தி.மு.க. அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று கோவையில் அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அண்ணா தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்போது அத்திக்கடவு - அவினாசி 2வது திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி நிதி ஒதுக்கியதுடன், திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வர காரணமாக இருந்த முன்னாள் முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு அவினாசி திட்ட கூட்டமைப்பு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா கோவை மாவட்டம் அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவில் நேற்று நடைபெற்றது.

அத்திக்கடவு அவினாசி திட்ட கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். அர்.நடராஜ் தலைமை தாங்கினார். விழாவில் எடப்பாடி பழனிசாமியை மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டார். விவசாயிகள் சார்பில் தானியங்கள், கீரை, காய்கறி, பழங்கள் ஆகியவை சீர் வரிசையாக வழங்கப்பட்டன. பின்னர் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் பவனி என்ற பெயர் கொண்ட நாட்டுமாடு மற்றும் கன்று, மாட்டுவண்டி பரிசாக வழங்கப்பட்டது.

### பணம், பொருளால் அடிமைப்படுத்த முடியாது

பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது: இந்த நிகழ்ச்சிதான் என் உள்ளத்தின் மகிழ்ச்சியான நிகழ்ச்சி. நான் பிறந்த பிறவி பயனை அடைந்து விட்டேன். ஒரு விவசாயி என்பதில் தொடங்கி முதலமைச்சராவேன் என கனவிலும் கூட நினைக்கவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை பற்றி பேசினேன். அவர் என்னை அழைத்து ஆலோசனை நடத்தியபோது இந்த திட்டம் நிறைவேறி விடும் என நினைத்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக ஜெயலலிதா மறைந்தார். உங்களை அதிர்ஷ்டம் நான் முதலமைச்சராக வந்துவிட்டேன். உத்தரவு போடும் இடத்துக்கு நான் வந்து விட்டதால் இந்த திட்டம் எளிதாக விட்டது. போராடிய விவசாயிகள் கனவை நனவாக்கிய அரசு அண்ணா தி.மு.க. அரசு. என்னை யாராலும் பணத்தாலோ, பொருளாலோ



அடிமைப்படுத்த முடியாது. சிலபேர் திட்டங்களை கொண்டு வராமல், கொண்டு வர எந்த முயற்சியும் எடுக்காமல் தொடங்கி வைத்தவர்களும் இருக்கிறார்கள். உழைத்தவர் விவசாயி, ஆனால் அனுபவிப்பவர் வேறு ஒருவர். அத்திக்கடவு - அவினாசி திட்டம் வரவற்று சிறப்புமிக்கது. இது அண்ணா தி.மு.க.வின் சிறப்பான திட்டம். நான் முதலமைச்சராக இருந்தபோது அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு 60 ஆண்டு காலமாக போராடிவரும் விவசாயிகளுக்காக மத்திய அரசை எதிர்ப்பார்க்காமல் மாநில அரசின் நிதியை ஒதுக்கினேன்.

### நிச்சயம் ஆட்சி மாற்றம்

அண்ணா தி.மு.க. அரசு 85 சதவீத பணிகளை நிறைவு செய்தது. 15 சதவீதம் பணிகளை ஒரு ஆண்டில் நிறைவேற்றி இருக்கலாம். அதன்பிறகு தி.மு.க., ஆட்சி அமைந்த உடன், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்தத் திட்டத்தை 4 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு விட்டனர். இதேபோல மேட்டுப்பாளையத்தில் இருந்து பவனி வரை 6தடுப்பணைகள் கட்ட உத்தரவிடப்பட்டது. ஆனால் ஒரு தடுப்பணை அமைக்கும் பணி 40 சதவீதம் முடிந்தது. தி.மு.க., ஆட்சி அமைந்ததும் அந்தத் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. தி.மு.க. அரசு அதிக தடுப்பணைகள் கட்டுவோம் என ஆத்திரம் அறிக்கையில் கூறினார்கள். இதனால் கட்டியபாடில்லை. வருகிற 2026ல் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும். அப்போது அண்ணா தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும். எனது முயற்சியால் நடந்தால் வாழி காவிரி திட்டம் ஜனாதிபதி உரைப்பில் இருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கிடப்பில் இருக்கிறது. நடந்தால் வாழி திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் காவிரி, நொய்யல், அமராவதி போன்ற ஆறுகளில் நதிநீர் மாசுபடுவதை தடுத்து நாம் குடிக்கிற நீர் சுத்தமான நீராக இருந்திருக்கும். நீர் மேலாண்மைக்கு தி.மு.க. அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை. விவசாயிகளின் விரோத முதலமைச்சராக

மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அண்ணா தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. சில திட்டங்களை 2, 3 ஆண்டுகள் கழித்து தான் நிறைவேற்றினார்கள். இந்த ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்துள்ளார்களா? நாங்கள் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களுக்கு வந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அண்ணா தி.மு.க. கொண்டு வந்த திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டி, அதனை திறந்து வைக்கின்றனர். நாங்கள் கட்டிய கட்டிடங்களுக்கு கருணாநிதி பெயர் குட்டுகிறார்கள். யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது?

2026ல் அண்ணா தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் 2வது கட்டப்பணி தொடங்கப்படும். எனக்கு எடுக்கும் என்ற நன்றி பாராட்டு விழாவை, விவசாயிகளின் பாராட்டு விழாவாக பார்க்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் எல்.பி.வேலுமணி பேசும்போது, எடப்பாடி பழனிசாமி இன்னும் ஒரு ஆண்டில் மீண்டும் முதலமைச்சராக வருவார். அப்போது அவர் அத்திக்கடவு - அவினாசி 2 திட்டத்தை கொண்டு வருவார். நல்ல திட்டங்கள் கொடுப்பார் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

முன்னாள் சபாநாயகர் தபால், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன், எம்.எல்.ஏ.க்கள் பொன்னாச்சி ஜெயராமன், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், பி.ஆர்.ஜி.அருண்சுமார், கே.ஆர். ஜெயராம், வி.பி.சுந்தராமு, மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அத்திக்கடவு அவினாசி திட்ட கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் வடவள்ளி கேணேசன், சாலையூர் நடராஜன், பி.கே.வெள்ளிக்கிரி உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

## மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கியது தொடர்பாக பா.ஜ.க. வெளியிட்டது பொய்யான பட்டியல்: தமிழக அரசு விளக்கம்

சென்னை, பிப்.10  
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கியது தொடர்பாக பா.ஜனதா வெளியிட்ட பட்டியல் பொய்க்களும், பிழைகளும் நிறைந்தவை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதாக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியதாக பா.ஜனதாவின் முக்கிய திட்டங்கள் அடங்கிய ஒரு பட்டியலை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக 2 கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் நிலவி வந்தது.

ஒரு வ ர ய ரு வ ர வசைபாடியதோடு, மாறி, மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளையும்

சமத்தி வந்தனர். இரு தரப்பினரின் கருத்துகளும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. தகவல் சரிபார்ப்பகம் அளித்துள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது: 'மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்ட சில முக்கிய திட்டங்கள்' என சில திட்டங்களை குறிப்பிட்டு பா.ஜனதாவின் ஒரு பொய்யான பதிவை பகிர்ந்துள்ளனர். அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள 24 திட்டங்கள் வெளிநாட்டு கடனுதவியுடன் நடைபெறும் மாநில அரசு திட்டங்களாகும். இவை மத்திய பட்ஜெட்டில் 'வெளிநாட்டு உதவியோடு

செயல்படுத்தும் முக்கிய திட்டங்கள் மாநில அரசு திட்டம்' என்ற பட்டியலில் உள்ளவையாகும். இந்த திட்டங்களுக்கான நிதியின் பெரும்பகுதியை உலக வங்கி போன்ற வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனாக மாநில அரசு பெறுகிறது. இந்த திட்டங்களுக்கு மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. மத்திய அரசு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து கடன் பெறவதற்கு இணைப்பாக செயல்படுகிறதே தவிர, இதற்கென்று தனியாக எந்த நிதியும் ஒதுக்கவில்லை. பா.ஜனதா வெளியிட்ட பட்டியல் முழுக்க பொய்களும், பிழைகளும் நிறைந்தவை. மாநில அரசின் திட்டங்களையே தங்கள் திட்டங்கள் என்று குறிப்பிட்டு நிதி ஒதுக்கி இருப்பதாக பொய்யான பட்டியலை வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

THIS IS A PUBLIC ANNOUNCEMENT FOR INFORMATION PURPOSES ONLY AND DOES NOT CONSTITUTE AN INVITATION OR OFFER TO ACQUIRE, PURCHASE OR SUBSCRIBE TO SECURITIES NOR IS IT A PROSPECTUS ANNOUNCEMENT, NOT FOR RELEASE, PUBLICATION OR DISTRIBUTION, DIRECTLY OR INDIRECTLY, OUTSIDE INDIA.

INITIAL PUBLIC OFFERING OF EQUITY SHARES ON THE MAIN BOARD OF THE BSE LIMITED ("BSE") AND NATIONAL STOCK EXCHANGE OF INDIA LIMITED ("NSE") AND TOGETHER WITH BSE, THE "STOCK EXCHANGES" IN COMPLIANCE WITH CHAPTER II OF THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2018, AS AMENDED ("SEBI ICDR REGULATIONS")

**PUBLIC ANNOUNCEMENT**

**Glottis**

**GLOTTIS LIMITED**

Glottis Limited (our "Company" or the "Issuer") was originally formed as a partnership firm under the name "M/s Glottis" pursuant to a deed of partnership dated June 24, 2004, executed between our Promoters, namely, Ramkumar Senthilvel and Kuttappan Manikandan. Subsequently, our Promoters entered into a fresh partnership deed dated 19, June 2006 for registering the erstwhile partnership firm, M/s. Glottis with the Registrar of Firms, pursuant to which a certificate dated 19, June 2006 bearing number FR/Chennai North/249/2006 was issued by the Registrar of Firms. Pursuant to a resolution passed by the partners of the erstwhile partnership firm, M/s. Glottis, at their meeting held on January 31, 2022, the partnership firm was converted into a private limited company under the Companies Act, 2013. Subsequent to such conversion, pursuant to a certificate of incorporation dated April 18, 2022, issued by the Deputy Registrar of Companies, Central Registration Centre, our Company was incorporated as a private limited company under the name and style of "Glottis Private Limited". Our Company was converted into a public limited company pursuant to a resolution passed by the Board of Directors at its meeting held on February 15, 2024 and by the Shareholders at an Extraordinary General Meeting held on February 16, 2024 and a fresh certificate of incorporation dated May 14, 2024 was issued by the Registrar of Companies, Central Processing Centre. Consequently to the conversion of our Company, the name of our Company was changed to "Glottis Limited".

Registered Office: New No. 46, Old No. 311, 1<sup>st</sup> Floor, Thambu Chetty Street, Chennai - 600 001, Tamil Nadu, India; Telephone: +91 44 4266 5587/ 2525 0222/ 98 4092 9440;

Corporate Office (where books of accounts are maintained): Plot Number 164, 13<sup>th</sup> Cross Street, Defence Officers Colony, Ekkattuthangal, Nandambakkam, Chennai - 600 032, Tamil Nadu, India; Telephone: +91 44 4266 8366, E-mail: info@glottislogistics.in; Website: www.glottislogistics.in; Contact Person: Nibedita Panda, Company Secretary and Compliance Officer; Corporate Identity Number: U63090TN2022PLC151443

**OUR PROMOTERS: RAMKUMAR SENTHILVEL AND KUTTAPPAN MANIKANDAN**

INITIAL PUBLIC OFFERING OF UP TO [●] EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 2/- EACH ("EQUITY SHARES") OF GLOTTIS LIMITED (THE "COMPANY" OR THE "ISSUER") FOR CASH AT A PRICE OF ₹ [●] PER EQUITY SHARE (INCLUDING A SHARE PREMIUM OF ₹ [●] PER EQUITY SHARE) ("OFFER PRICE") AGGREGATING UP TO ₹ [●] MILLION (THE "OFFER") COMPRISING A FRESH ISSUE OF UP TO [●] EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 2/- EACH AGGREGATING UP TO ₹ 1,600 MILLION BY OUR COMPANY (THE "FRESH ISSUE") AND AN OFFER FOR SALE OF UP TO 14,500,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 2/- EACH COMPRISING 7,250,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 2/- EACH BY RAMKUMAR SENTHILVEL AND UP TO 7,250,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 2/- EACH BY KUTTAPPAN MANIKANDAN ("THE SELLING SHAREHOLDERS" OR "PROMOTER SELLING SHAREHOLDERS") ("OFFER FOR SALE").

THE OFFER PRICE IS [●] TIMES THE FACE VALUE OF THE EQUITY SHARES. THE PRICE BAND AND THE MINIMUM BID LOT WILL BE DECIDED BY OUR COMPANY, IN CONSULTATION WITH THE BRLM, AND WILL BE ADVERTISED IN ALL EDITIONS OF THE ENGLISH NATIONAL DAILY NEWSPAPER [●], ALL EDITIONS OF THE HINDI NATIONAL DAILY NEWSPAPER [●] AND ALL EDITIONS OF THE TAMIL DAILY NEWSPAPER [●] (TAMIL BEING THE REGIONAL LANGUAGE OF TAMIL NADU, WHERE OUR REGISTERED OFFICE IS LOCATED), EACH WITH WIDE CIRCULATION, AT LEAST TWO WORKING DAYS PRIOR TO THE BID/OFFER OPENING DATE AND SHALL BE MADE AVAILABLE TO BSE LIMITED ("BSE") AND NATIONAL STOCK EXCHANGE OF INDIA LIMITED ("NSE"), AND TOGETHER WITH BSE, THE "STOCK EXCHANGES" FOR THE PURPOSE OF UPLOADING ON THEIR RESPECTIVE WEBSITES IN ACCORDANCE WITH THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2018, AS AMENDED (THE "SEBI/ICDR REGULATIONS").

In case of any revision to the Price Band, the Bid/Offer Period will be extended by at least three additional Working Days after such revision in the Price Band, subject to the Bid/Offer Period not exceeding 10 Working Days. In cases of force majeure, banking strike or unforeseen circumstances, our Company may, in consultation with the BRLM, for reasons to be recorded in writing, extend the Bid / Offer Period for a minimum of one Working Day, subject to the Bid / Offer Period not exceeding 10 Working Days. Any revision in the Price Band and the revised Bid/Offer Period, if applicable, will be widely disseminated by notification to the Stock Exchanges, by issuing a public notice, and also by indicating the change on the respective websites of the BRLM and at the terminals of the Syndicate Member(s) and by intimation to the Designated Intermediaries and the Sponsor Bank(s), as applicable.

The Offer is being made through the Book Building Process, in terms of Rule 19(2)(b) of the SCRR read with Regulation 31 of the SEBI ICDR Regulations and in compliance with Regulation 6(2) of the SEBI ICDR Regulations, wherein not less than 75% of the Offer shall be allocated on a proportionate basis to Qualified Institutional Buyers ("QIBs") ("QIB Portion"), provided that our Company may, in consultation with the Book Running Lead Manager, allocate up to 60% of the QIB Portion to Anchor Investors on a discretionary basis in accordance with the SEBI ICDR Regulations ("Anchor Investor Portion"), of which one-third shall be reserved for domestic Mutual Funds, subject to valid Bids being received from domestic Mutual Funds at or above the Anchor Investor Allocation Price. In the event of under-subscription, or non-allocation in the Anchor Investor Portion, the balance Equity Shares shall be added to the QIB Portion ("Net QIB Portion"). Further, 5% of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis only to Mutual Funds, subject to valid Bids being received at or above the Offer Price, and the remainder of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to all QIBs, including Mutual Funds subject to valid Bids being received at or above the Offer Price. However, if the aggregate demand from Mutual Funds is less than 5% of the Net QIB Portion, the balance Equity Shares available for allocation in the Mutual Fund Portion will be added to the remaining Net QIB Portion for proportionate allocation to all QIBs. Further, not more than 15% of the Offer shall be available for allocation to Non-Institutional Bidders and not more than 10% of the Offer shall be available for allocation to Retail Individual Bidders in accordance with the SEBI ICDR Regulations, subject to valid Bids being received at or above the Offer Price. One-third of the Non-Institutional Portion shall be available for allocation to Non-Institutional Bidders with a Bid size of more than ₹ 20.00 million and up to ₹ 1.00 million and two-thirds of the Non-Institutional Portion shall be available for allocation to Non-Institutional Bidders with a Bid size of more than ₹ 1.00 million provided that under-subscription in either of these two sub-categories of the Non-Institutional Portion may be allocated to Non-Institutional Bidders in the other sub-category of Non-Institutional Portion in accordance with the SEBI ICDR Regulations, subject to valid Bids being received at or above the Offer Price. Unsubscribed portion in either of the categories of Non-Institutional Portion and Retail Individual Portion may be allocated to Applicants in any other category(ies), subject to receipt of valid Bids. All potential Bidders (except Anchor Investors) are mandatorily required to participate in the Offer through the Application Supported by Blocked Amount ("ASBA") process by providing details of their respective ASBA accounts and UPI ID in case of UPI Bidders, as applicable, pursuant to which their corresponding Bid Amount will be blocked by the SCBS or by the Sponsor Bank(s) under the UPI Mechanism, as the case may be, to the extent of the respective Bid Amounts. Anchor Investors are not permitted to participate in the Offer through the ASBA process. For details, see "Offer Procedure" on page 370 of the DRHP.

This public announcement is being made in compliance with the provisions of Regulation 26(2) of the SEBI ICDR Regulations to inform the public that our Company is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to make an initial public offering of its Equity Shares pursuant to the Offer and has filed the DRHP with the Securities and Exchange Board of India ("SEBI") and with the Stock Exchanges on February 8, 2025. The Draft Red Herring Prospectus is being re-filed with SEBI in accordance with the SEBI master circular no. SEBI/HO/CFD/Po-1/PCIR/2024/0154 dated November 11, 2024. Pursuant to Regulation 26(1) of the SEBI ICDR Regulations, the DRHP filed with SEBI and the Stock Exchanges shall be made public for comments, if any, for a period of at least 21 days thereafter from the date of such filing by hosting it on www.sebi.gov.in, www.sebi.gov.in, websites of the Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com, respectively, on the website of the Company at www.glottislogistics.in; and on the website of the Book Running Lead Manager ("BRLM"), i.e., Pantomath Capital Advisors Private Limited at www.pantomathgroup.com. Our Company hereby invites the members of the public to give their comments on the DRHP filed with SEBI and the Stock Exchanges, with respect to disclosures made in the DRHP. The members of the public are requested to send a copy of the comments to SEBI, to the Company Secretary and Compliance Officer of our Company and/or the BRLM at their respective addresses mentioned herein. All comments must be received by SEBI and/or our Company and/or the Company Secretary and Compliance Officer of our Company and/or the BRLM in relation to the Offer on or before 5.00 p.m. on the 21<sup>st</sup> day from the aforesaid date of filing of the DRHP with SEBI.

Investments in equity and equity-related securities involve a degree of risk and Bidders should not invest any funds in the Offer unless they can afford to take the risk of losing their entire investment. Bidders are advised to read the risk factors carefully before taking an investment decision in the Offer. For taking an investment decision, Bidders must rely on their own examination of our Company and the Offer, including the risks involved. The Equity Shares in the Offer have neither been recommended, nor approved by SEBI, nor does SEBI guarantee the accuracy or adequacy of the contents of this Draft Red Herring Prospectus. Specific attention of the Bidders is invited to "Risk Factors" on page 35 of the DRHP.

Any decision to invest in the Equity Shares described in the DRHP may only be made after the Red Herring Prospectus ("RHP") has been filed with the RoC as there may be material changes in the RHP from the DRHP.

The Equity Shares, when offered, through the RHP, are proposed to be listed on BSE and NSE. For details of the main objects of the Company as contained in its Memorandum of Association, see "History and Certain Corporate Matters" on page 211 of the DRHP. The liability of the members of the Company is limited. For details of the share capital and capital structure of the Company and the names of the signatories to the Memorandum of Association and the number of shares subscribed by them of the Company see "Capital Structure" on page 101 of the DRHP.

BOOK RUNNING LEAD MANAGER	REGISTRAR TO THE OFFER
<p><b>Pantomath</b> Pantomath Capital Advisors Private Limited Pantomath Nucleus House, Saki Vihar Road Andheri East, Mumbai - 400 072, Maharashtra, India. Telephone: 180 088 98711 Email: glottis ipo@pantomathgroup.com Investor grievance email: investors@pantomathgroup.com Contact Person: Ashish Baid/ Ritu Agarwal Website: www.pantomathgroup.com SEBI Registration number: INM000012110 CIN: U64990MH2013PTC248061</p>	<p><b>KFintech</b> KFint Technologies Limited Selenium Tower B, Plot No. 31 and 32, Financial District, Nanakramguda Serilingampally, Hyderabad - 500 032, Telangana, India. Telephone: +91 40 6126 2222/180 030 94001 Email: glottisid.ipo@kfintech.com Website: www.kfintech.com Investor grievance e-mail: einward.nis@kfintech.com Contact person: M. Murali Krishna SEBI registration no.: INR000000221 CIN: L724001G2017PLC117649</p>

All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the DRHP.

For GLOTTIS LIMITED  
On behalf of the Board of Directors  
S/-  
Nibedita Panda  
Company Secretary and Compliance Officer

சென்னை உயர்நீதிமன்றம்  
உயில் மற்றும் உயில் இல்லா வழக்கு பற்றிய ஆள்வறை முதலேற்பு மனு எண்: 603/2024  
இந்திய வாரியரிமெச் சட்டம் XXXIX/1925 தொடர்பான மனுவில் 29.09.2010 அன்று  
இருந்து போன திருத்தி. த.சோழிணி பாய் அவர்களின் உயில் சரணம் தொடர்பான  
மனு/வாரியரிமெச் கோரும் மனு

1. ஆர்.ஆர்.சுப்பிரமணியன் / அலலியா நஜ்முதீன், வழக்குரைஞர்கள், மெட்ரோ எண்-10, "எம் விவன்", 8வது தெரு, சாஸ்வதி நகர், ஆதம்பாக்கம், சென்னை-600 088.  
2. ஆர்.திவ்யகாந்தன் / அலலியா நஜ்முதீன், வழக்குரைஞர்கள், மெட்ரோ எண்-940, 66வது தெரு, 11வது செக்டர், மேற்கு கே.கே.நகர், சென்னை-600 078. ....மனுதாரர்கள்  
சென்னை-600 078, மேற்கு கே.கே.நகர், 11வது செக்டர், 66வது தெரு, மெட்ரோ எண்-57/940, என்ற முகவரியில் 29.09.2010 அன்று இருந்து போன திருத்தி. த.சோழிணி பாய் அவர்களின் உயில் சரணம் பற்றிய வழக்கு மீது 29.09.2010 அன்று உயில் மன்றம் நீர்வாங்கல் சான்றிதழ் வழங்குதற்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற கமிஷன் தீர்மானம் மூலம் 24.02.2025 அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி விசாரணைபிற் போது நடவடிக்கைகளை பார்க்கும் தள்ளுதல் ஆட்சேபணைகளைத் தெரிவித்துக் கொள்ளுமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி யாழம் 06 ஆம் தேதி சென்னையில் கையெழுப்பப்பட்டது.  
இரா.ச.இலவீனியன் / அலலியா நஜ்முதீன், வழக்குரைஞர்கள், மெட்ரோ எண்-10, 8வது தெரு, மெட்ரோ எண்-23/12, விவாசர் தெரு, தியாகராஜ நகர், சென்னை-600017. உதவி பதிவாளர், முதலேற்பு பிரிவு-1, உயர்நீதிமன்றம், சென்னை-600 104.

## காசிமேடு மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுள்ள மீன்

காசிமேடு, பிப்.10  
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விசைப்பட்டகில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 6 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது சுமார் 15க்கும் மேற்பட்ட பெரிய எம்மக்கோலா மீன்கள் சிக்கியது. பின்னர் நேற்று காசிமேடு கடற்கரைக்கு திருப்பிவிட வலையில் சிக்கிய ஒரு எம்மக்கோலா மீன் சுமார் 300 கிலோ எடல் கொண்டது. கிரேன் மூலம் அதை கரைக்கு கொண்டு வந்தனர். இது மருத்துவ குணம் கொண்டது ஆகும். இந்த மீன்களை ஏற்றுமதி செய்வதற்காக மொத்த விற் ப கை யா எ ர் க ள் எலத்தில் வாங்கி சென்றனர்.